

# Tamil Murli Quiz 25-10-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள்](#) மற்றும் [பழைய வினாடி-வினா.abc](#)

**Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:**

அசரீரி ஆத்மாவிற்கு அசரீரி ஆவதில் ஏன் கடின உழைப்பு செய்ய வேண்டி இருக்கிறது?

- A. ☐ 84 பிறவிகள் உடலின் ஆடையை அணிந்து பார்ட் செய்த காரணத்தால் தேக அபிமானத்தில் வந்து விட்டுள்ளார்கள்.
- B. ☐ இராவணன் அவர்களை தன்னுடைய சிறையில் பிடித்து வைத்திருப்பதால்
- C. ☐ தங்களுடைய வீட்டையும், தந்தையையும் இராவணன் மறக்கடித்து விட்டான்
- D. ☐ தான் அசரீரி ஆத்மா என்பதை மறந்து விட்டிருப்பதால்

**Q.2) சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:**

அசரீரி ஆவதற்காக எந்த நான்கு விஷயங்களின் மீது கவனம் வையுங்கள் என்று பாபா கூறுகிறார்?

- A. ☐ உண்மையான அன்பு மற்றும் உண்மையான நட்பு
- B. ☐ சரியான முறை மற்றும் உள்ளத்தில் பாடல்
- C. ☐ தேகம் மற்றும் தேக சம்பந்தங்களை மறப்பது
- D. ☐ ஒவ்வொரு கர்மத்திலும் தந்தையை அனுபவம் செய்வது

**Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:**

இன்று பாப்தாதா குழந்தைகளின் வரிசை எண்ணை எந்த ஆதாரத்தில் தயார் செய்து கொண்டிருந்தார்?

- A. ☐ படிப்பின் ஆதாரத்தில்
- B. ☐ அமிர்தவேலையில் தந்தையை நினைவு செய்வதன் ஆதாரத்தில்
- C. ☐ எத்தனை பேரை தன் சமானம் செய்திருக்கிறார்கள் என்பதன் ஆதாரத்தில்
- D. ☐ குழந்தைகளின் விஷேசத்தின் ஆதாரத்தில்

**Q.4) சரியா? தவறா?:**

இன்று தந்தை குழந்தைகளுக்கு இறக்க மனமுடையவர்கள் ஆகுவார்கள் என்ற பட்டம் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தைகள் ஒரு சிறு தவறு செய்து அகம்பாவத்தில் அல்லது சந்தேகத்தில் வந்து விடுகிறார்கள். மனமுடைந்து போகிறார்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

**Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:**

உண்மையான நண்பன் என்றால் \_\_\_\_\_ உடன் வர வேண்டும்.

- A. ☐ கஷ்டத்திலும், கஷ்டத்திற்கு பிறகும்
- B. ☐ சுகம், துக்கத்திலும்
- C. ☐ சுடுகாட்டிற்குப் பிறகும்
- D. ☐ சோதனைகள் வரும் நேரத்தில்

**Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:**

சங்கமயுக பிராம்மணர்களின் வாயிலிருந்து மற்றும் எண்ணத்தில் கூட \_\_\_\_\_ என்ற வார்த்தை வர முடியாது.

- A. ☐ இது கடினமானது
- B. ☐ இது முடியாதது
- C. ☐ இது நடக்காது
- D. ☐ நான் முயற்சியாளன்

**Q.7) சரியா? தவறா? :**

மனதில் எழும் எண்ணங்களை உலகிற்கு நன்மை பயக்கும் உள் உணர்வில் சக்திசாலியாக ஆக்குகின்ற உலக சேவைக்கான முக்கிய கேந்திரம் "மதுபன்" ஆகும்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:

இன்று விவேசுமாக பாப்தாதா எந்த ஆத்மாக்களை சந்திப்பதற்காக வந்திருப்பதாக சொன்னார்?

- A. ☐ வெளிநாட்டு விவேசு ஆத்மாக்களை
- B. ☐ நேப்பாளை சேர்ந்த சகோதர சகோதரிகளை
- C. ☐ மதுபன் நிவாசி பாக்யசாலி ஆத்மாக்களை
- D. ☐ டெல்லி விவேசு ஆத்மாக்களை

Q.9) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:

ஒவ்வொரு ஆத்மாவிிற்காகவும் எப்பொழுதும் உபகாரம் அதாவது நல்விருப்பங்கள் வைத்தீர்கள் என்றால் \_\_\_\_\_ ஆகும்.

- A. ☐ சேவையில் முன்னேற்றம்
- B. ☐ வெற்றியின் பிராப்தி
- C. ☐ இயல்பாகவே ஆசீர்வாதங்கள் பிராப்தி
- D. ☐ அவர்களின் அன்பு மற்றும் சகயோகம் பிராப்தி

Q.10) சரியா தவறா என்று குறிக்கவும் :

மற்றவர்களின் பலஹீனங்களை வர்ணனை செய்வதால் அது மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. ஒரு வேலை யாராவது உங்களிடம் சொன்னால், அவர் கூறினார், நான் கூறவில்லை என்று அப்படியும் இருக்காதீர்கள். நீங்கள் கேட்டதால் உங்களுக்கும் கணக்கு வருகிறது. சொல்பவர்களுக்கு மட்டுமல்ல. ஆனால் சதவிகிதத்தில் வித்தியாசம் உள்ளது.

- A. ☐ சரி
- B. ☐ தவறு